

# श्रीमातृपितृपादपूजाक्रमः

(குமுந்தைகள் தாய்தந்தையருக்கு செய்யும் பாதபூஜை முறை)

தொகுப்பு: ப்ரஸ்நவதீநம் சைத்ய

मातृदेवो भव । पितृदेवो भव । मातृருதேவோ பவ । பித்ருதேவோ பவ ।

गणपतिध्यानम् கணபதி த்யானம்

शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

க்லாம்ப்ரதீரம் விஷ்ணும் வர்ணம் சதுர்புஜம் ।

ப்ரஸ்நவதீநம் தீயாயேத் ஸர்வவிக்நோப ந்தயே॥

வெண்மையான (தூய்மையான) ஆடை தரித்தவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், வெண்மதியைப் போன்ற நிறமுடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத் தீர்க்க தியானிப்போம்.

संकल्पः ஸங்கல்பம்

ममोपात्त समस्त दुरितक्षयद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थं श्रीमातृपितृपादपूजनद्वारा श्रीपार्वतिपरमेश्वर प्रसादसिद्ध्यर्थं आयुर्विद्व्यायशोबल ऐश्वर्यं अभिवृद्ध्यर्थं,सद्गुणसंपत् अभिवृद्ध्यर्थं,आलस्यरहित तन्त्ररहित परिपूर्ण उत्साह अभिवृद्ध्यर्थं,सर्वमङ्गल अवाप्त्यर्थं, श्रीमातृपितृपादपूजां करिष्ये ।

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமே வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீமாத்ருபித்ருபாதபூஜநத்வாரா ஸ்ரீபார்வதி - பரமே வர ப்ரஸாத ஸித்யர்த்தம், ஆயுர்வித்யா ய பல,ஐ வர்ய அபிவ்ருத்யர்தம், ஸத்ருணஸம்பத் அபிவ்ருத்யர்தம், ஆலஸ்யரஹித தந்த்ரரஹித பரிபூர்ண உத்ஸாக அபிவ்ருத்யர்தம், ஸர்வமங்கல அவாப்த்யர்தம் ஸ்ரீமாத்ருபித்ரு பாதபூஜாம் கரிஷ்யே

आवाहनम् ஆவாஹநம்

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ॥

வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்தப்ரதி பத்தயே ।

ஐகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமே வரௌ ॥

சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேச்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்

पिता माता च भगवन्नेतौ मे दैवतं परम्।

यद्दैवतेभ्यः कर्तव्यं तदेताभ्यां करोम्यहम् ॥ மஹா. 3-217-19

இந்த எனது பெற்றோர்களே நான் வணங்கும் தெய்வங்களாகும். தேவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நான் இவர்களுக்குச் செய்கிறேன்.

पार्वतीपरमेश्वररूप मातापितृभ्यां नमः।

मातापितृचरणकमलेभ्यो नमः। *மாதாபிதருசரணகமலேப்யோ நம: ||*

आसनम् *ஆஸனம்*

आसने स्थापिते ह्यत्र पूजायै भवतोरिह।

भवन्तौ संस्थितौ तातौ पूर्यतां मे मनोरथः॥

*ஆஸனே ஸ்தாபிதே ஹ்யத்ரா பூஜாய்த்தம் பவதோரிஹ |*

*பவந்தௌ ஸம்ஸ்திதௌ தாதௌ பூர்யதாம் மே மனோரத: ||*

*பாதபூஜையின் பொருட்டு இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆஸனத்தில் இப்பொழுது நீங்களிருவரும் வீற்றிருந்து தாய்தந்தையரிவரும் என் மனோரதத்தை பூர்த்தி செய்யவேண்டும்.*

मातापितृचरणकमलेभ्यो नमः। *மாதாபிதருசரணகமலேப்யோ நம: ||* *ஆஸனம் ஸமஸ்ப்பயாமி !*

पाद्यम् *பாத்யம்*

मातापित्रोस्तु यः पादौ नित्यं प्रक्षालयेत् सुतः।

तस्य भागीरथीस्नानं अहन्यहनि जायते॥

*மாதாபிதரோஸ்து ய:பாதௌ நித்யம் ப்ரக்ஷாலயேத் ஸுத: |*

*தஸ்ய பாஃரதீஸ்த்நாநம் அஹந்யஹநி ஜாயதே ||*

*எந்த மகனானவன் தினந்தோறும் தாய்தந்தையரின் பாதங்களை கழுவுகிறானோ,அது அவனுக்கு தினந்தோறும் பாஃரதி(கங்கா) ஸ்த்நாநம் செய்த பலனைத் தருகிறது.*

मातापितृचरणकमलेभ्यो नमः। *மாதாபிதருசரணகமலேப்யோ நம: ||* *பாத்யம் ஸமஸ்ப்பயாமி !*

अर्घ्यम् *அர்க்யம்*

देवतानां समावायमेकस्यं पितरं विदुः।

मर्त्यानां देवतानां च स्नेहादभ्येति मातरम्॥

*தேவதாநாம் ஸமாவாயமேகஸ்தம் பிதரம் விது:*

*மர்த்யாநாம் தேவதாநாஞ்ச ஸ்நேஹாதப்யேதி மாதரம் ||*

मातापितृचरणकमलेभ्यो नमः। *மாதாபிதருசரணகமலேப்யோ நம: ||* *அர்க்யம் ஸமஸ்ப்பயாமி !*

*தந்தையோ, தேவர்கள் அனைவரின் கலவையாக அறியப்பட வேண்டியவர். எனினும் தாயானவள், உயிரினங்கள் மற்றும் தேவர்கள் அனைத்தின் கலவையாக இருக்கிறாள்.*

*"தந்தையை மதிப்பதால் தேவர்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள் என்பதால் தந்தையே அனைத்து தேவர்களும் ஆவார். எனினும் தாயை நிறைவு செய்வதால் ஒருவன் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் வெற்றியை அடைவதால், அவள் அழியத்தக்க மற்றும் அழிவில்லாத உயிரினங்களின் (தேவர்களின்) கலவையாவாள்*

आचमनीयम् ஆசமநீயம்

पुत्रस्य य महतीर्थं पित्रोश्चरणपंकजम्।

अन्यतीर्थं तु दूरे वै गत्वा सम्प्राप्यते पुनः॥

புத்ரஸ்ய ய மஹத் தீர்த்தம் பித்ரோ சரணபங்கஜம் ।

அந்யதீர்த்தம் து தூரே வை கத்வா ஸம்ப்ராப்யதே புந :॥

புத்ரனுடைய மேலான தீர்த்தம் என்பது வீட்டிலேயே இருக்கும் தாய்தந்தையரின் பாத தாமரைகளே.மற்ற தீர்த்தங்களெல்லாம் தூரத்தில் சென்று அடையப்படுகிறது.

मातापितृचरणकमलेभ्यो नमः। மாதாபித்ருசரணகமலேப்யோ நம:॥ ஆசமநீயம் ஸமர்ப்பயாமி ।

मधुपर्कम् மதுபர்கம்

इदं संनिहितं तीर्थं सुलभं धर्मसाधनम्।

पुत्रस्य च स्त्रियाश्चैव तीर्थं गेहे सुशोभनम्॥

இதம் ஸந்நிஹிதம் தீர்த்தம் ஸுலபம் தர்மஸாதநம் ।

புத்ரஸ்ய ச ஸ்த்ரியோ சைவ தீர்த்தம் கேஹே ஸு பநம் ॥

புத்ரனுடைய மேலான தீர்த்தமாகிய தாய்தந்தையரின் பாத தாமரைகள் தர்மஸாதநமாகும். அது புத்ரனுக்கும்,பெண்களுக்கும் மிகஅருகிலிருப்பதும், வீட்டிலேயே எளிதில் அடையக்கூடியதும், பத்தை அளிக்கக்கூடியதுமான மேலான தீர்த்தமாகும்.

मातापितृचरणकमलेभ्यो नमः। மாதாபித்ருசரணகமலேப்யோ நம:॥ மதுபர்கம் ஸமர்ப்பயாமி ।

स्नानम् ஸ்நாநம்

पिता ह्यात्मानमाधते जायायां जायतामिति।

शीलचारित्रगोत्रस्य धारणार्थं कुलस्य च॥

பிதா ஹ்யாத்மாநமாதத்தே ஜாயாயாம் ஜாயதாமிதி ।

லசாரித்ரகோத்ரஸ்ய தாரணார்த்தம் குலஸ்ய ச ॥ மஹா 12-272-14

தந்தையானவர், தமது நடைமுறைகள் (சீலம்), ஒழுக்கம் (ஆசாரம்), பெயர் (கோத்ரம்) மற்றும் குலம் ஆகியவற்றைத் தொடர்வதற்காகத் தாயின் கருவறையில் தம்மையே வைத்து மகனாகப் பிறக்கிறார்.

स्वयं च स्नापयाम्येतौ तथा पादौ प्रधावये ।

आहारं च प्रयच्छामि स्वयंच द्विजसत्तम ॥

ஸ்வயம் ச ஸ்நாபயாம்யேதௌ ததா பாதௌ ப்ரதாவயே |

ஆஹாம் ச ப்ரயச்சந்தி ஸ்வயஞ்ச த்விஜஸத்தம் || மூலா 3-217-25

ஓ! நல்ல அந்தணரே, அவர்கள் குளிப்பதற்கும், கால் கழுவுவதற்கும், உணவு உண்பதற்கும், நான் எனது கைகளால் அவர்களுக்கு உதவுகிறேன்.

मातापितृचरणकमलैभ्यो नमः | மாதாபித்ருசரணகமலேப்யோ நம: || ஸ்நாபயாமி |

वस्त्रम् வஸ்த்ரம்

यथाशक्ति प्रदानेन स्वापनोच्छादनेन च।

नित्यं च प्रियवादेन तथा संवर्धनेन च || இராமா 2.111.10 ||

பதா க்தி ப்ரதாதேந ஸ்வாபநோச்சாததேந ச

நித்யம் ச ப்ரியவாதேந ததா ஸம்வர்ததேந ச

यन्मातापितरौ वृतं तनये कुरुतः सदा ।

न सुप्रतिकरं तनु मात्रा पित्रा च यत्कृतम् || இராமா 2.111.9

பம்மாதாபிதரௌ வ்ருத்தம் தநயே குருத: ஸதா |

ந ஸுப்ரதிகரம் தந்து மாத்ரா பித்ரா ச யத்க்ருதம் ||

தங்களது சீக்திக்கேற்றவாறு பால்கொடுத்து அந்நமிட்டு,நீராட்டி,ஆடையாபரணம் கொடுத்து,ப்ரியத்துடன் பேசி,மிகுந்த கவலையுடன் ஓவ்வொரு நாளும் புத்ரனை வளர்ப்பதாலும் அவர்கள் செய்யும் உபகாரத்திற்கு புத்ரன் எவ்வளவு ஐந்தமங்கள் எடுத்தாலும் பதில் உபகாரம் செய்வது ஸாத்தியமல்ல.

मातापितृचरणकमलैभ्यो नमः | மாதாபித்ருசரணகமலேப்யோ நம: || உஸ்த்ரம் ஸஸர்ப்பயாமி !

भस्मम् பஸ்மம்

अभिवादनशीलस्य नित्यं वृद्धोपसेविनः ।

चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ||

அபிவாதந லஸ்ய நித்யம் வ்ருத்தோபஸேவிந: |

சத்வாரி தஸ்ய வர்தந்தே ஆயுர்வித்யாய பலம் ||

मातापितृचरणकमलैभ्यो नमः | மாதாபித்ருசரணகமலேப்யோ நம: || பஸ்மம் ஸஸர்ப்பயாமி !

நித்யமும் பெரியோர்களுக்கு அபிவாதனம் செய்யும் வழக்கமுடையனுக்கும், பெரியோர்களைச் ஸேவிப்பவனுக்கும் ஆயுஸ், அறிவு, புகழ், பலம் இந்நான்கும் வ்ருத்தியடைகின்றன.

गन्धम् கந்தம்

एतावेवाग्नयो महयं यान्वदन्ति मनीषिणः ।

यज्ञा वेदाश्च चत्वारः सर्वमेतौ मम द्विज ॥

ஏதாவேவாக்நயோ மஹ்யம் யாந்வதந்தி மநீஷிண: |

யஜ்ஞா வேதா ச சத்வார: ஸர்வமேதௌ மம த்விஜ || மஹா 3-217-23

கற்றவர்களால் சொல்லப்படும் மூன்று புனிதமான நெருப்புகளும் எனக்கு இவர்களே; ஞா அந்தனாரே, அவர்கள் எனக்கு வேள்விகளைப் போலவும், நான்கு வேதங்களைப் போலவும் நன்மையானவர்களாகத் தெரிகிறார்கள்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृसूत्राणामलेभ्यो नमः || தந்தையர் தந்தையர் ||

குட்குமம் குங்குமம்

मातापितृभ्यां वपुषः जनकाभ्यां मुदान्वहम् ।

नमस्करोमि विज्ञानजनकाभ्यां शिवाप्तये ॥

மாதாபித்யம் வபுஷ : ஜனகாப்யாம் முதாந்வஹம் |

நமஸ்கரோமி விஜ்ஞாநஜனகாப்யாம் ஶாப்தயே ||

உடலையும் அறிவையும் கொடுத்த தாய்தந்தையரை திணந்தோறும் மகிழ்ச்சியுடன் மங்களத்தின்பொருட்டு வணங்குகிறேன்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृसूत्राणामलेभ्यो नमः || தந்தையர் தந்தையர் ||

அஶிதா: அஶிதா:

उपाहारानाहरन्तो देवतानां यथा द्विजः।

कुर्वन्ति तद्वदेताभ्यां करोम्यहमतन्द्रितः ॥

உபஹாராநாஹரந்தோ தேவதாநாம் யதா த்விஜ: |

குர்வந்தி தத்வதேதாப்யாம் கரோம்யஹமதந்த்ரித: || மஹா 3-217-21

தேவர்களுக்குக் காணிக்கைகள் பெற அந்தணர்கள் முயற்சிப்பதைப் போல, நானும் இந்த இருவருக்காகவும் விடாமுயற்சியுடன் செயல்படுகிறேன்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृसूत्राणामलेभ्यो नमः || தந்தையர் தந்தையர் ||

புஷ்யமாலா புஷ்யமாலா

सर्वतीर्थमयी माता सर्वदेवमयः पिता।

मातरं पितरं तस् मात् सर्वयत् नेन पूजयेत् ॥

ஸர்வதீர்த்தமயீ மாதா ஸர்வதேவமய : பிதா |

மாதரம் பிதரம் தஸ்மாத் ஸர்வயத்நேந பூஜயேத் ||

அனைத்து தீர்த்தங்களின் வடிவமாகவும் இருப்பவள் தாய். அனைத்து தெய்வங்களின் வடிவமாகவும் இருப்பவர் தந்தை. ஆகையால் ஒருவன் தாயையும், தந்தையையும் எப்போதும் எல்லா வழிகளிலும் முயன்று வழிபட வேண்டும்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृचरणकमलेभ्यो नमः॥ 427 பமமமம் மமம்மீயமம

அர்ச்சனா

ॐ पित्रे नमः। मात्रे नमः । जन्मदात्रे नमः। सर्वदेवमयाय नमः। सुखदाय नमः। प्रसन्नाय नमः। सुप्रीताय नमः। महात्मने नमः। सर्वयज्ञस्वरूपाय नमः। स्वर्गाय नमः। परमेश्चिने नमः। सर्वतीर्थावलोक्याय नमः। करुणासागराय नमः। सदा<sup>(37)</sup> श्रुतोषाय नमः। शिवरूपाय नमः। सदा<sup>(37)</sup> ऽपराधक्षमिणे नमः। सुखाय नमः। सुखदाय नमः। महागुरोश्च गुरवे नमो नमः॥

ஓம் பித்ரே நம:। மாத்ரே நம:। ஜன்மதாத்ரே நம:। ஸர்வதேவமயாய நம:। ஸுகதாய நம:। ப்ரஸந்தாய நம:। ஸுப்ரீதாய நம:। மஹாத்மநே நம:। ஸர்வயஜ்ஞஸ்வரூபாய நம:। ஸ்வர்காய நம:। பரமேஷ்டிநே நம:। ஸர்வதீர்த்தாவலோகாய நம:। கருணாஸாகராய நம:। சதா<sup>(37)</sup> ஸ்ருதோஷாய நம:। ஸிவரூபாய நம:। சதா<sup>(37)</sup> அபராதக்ஷமிணே நம:। ஸுகாய நம:। ஸுகதாய நம:। : ॥ मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृचरणकमलेभ्यो नमः॥ 427 பமமமம் மமம்மீயமம

ஊபம் தூபம்

उपाध्यायान्दशाचार्य आचार्याणां शतं पिता ।  
सहस्रं तु पितृन् माता गौरवेणातिरिच्यते ॥

உபாத்யாயாந்த சார்ய ஆசார்யாணாம் தம் பிதா |  
ஸஹஸ்ரம் து பித்ரந் மாதா கௌரவேணாதிரிச்யதே ॥

உப்பாத்யாயரைவிட ஆசார்யன் பத்துமடங்கும், அவனைவிட தனக்கு உபநயநம் முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்வித்த தந்தை நூறுமடங்கும், அவரைவிடத் தாய் தனது தாய்மையால் ஆயிரம் மடங்கும் உயர்ந்தவர்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृचरणकमलेभ्यो नमः॥ 427 பமமமம் மமம்மீயமம )  
ஊபமா ஊபயாமி )

दीपम தீபம்

त्रयस्त्रिंशद्यथा देवाः सर्वे शक्रपुरोगमाः।  
संपूज्याः सर्वलोकस्य तथा वृद्धाविमौ मम ॥

த்ரயஸ்த்ரிம் த்யதா தேவா:ஸர்வே ஶ்ரபுரோகமா:।  
ஸம்பூஜ்யா:ஸர்வலோகஸ்ய ததா வ்ருத்தாவிமௌ மம ॥ மஹா 3-217-20

இந்திரனைத் தலைமையாகக் கொண்ட முப்பத்து மூன்று தேவர்களும் மனிதர்களால் வழிபடப்படுவதைப் போல, இந்த எனது வயதுமுதிர்ந்த பெற்றோர் என்னால் வழிபடப்படுகின்றனர்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृचरणकमलेभ्यो नमः॥ 427 பமமமம் மமம்மீயமம )  
தீபம் ஸந்தீகரீயமம )

नैवेद्यम நைவேத்யம்

एतौ मे परमं ब्रह्मन्पिता माता च दैवतम् ।  
एतौ पुष्यैः फलैरन्नैस्तोषयामि सदा द्विज ॥

ஔௌ மே பரமம் ப்ரஹ்மந்பிதா மாதா ச டைவதம் |  
ஔௌ புஷ்யை: ஶலரெந்நைஸ்தோஷயாமி சதா த்விஜ ॥

ஏதெள மே பரமம் ப்ரஹ்மந்பிதா மாதா ச தைவதம் |

ஏதெள புஷ்பை:பலைரந்நைஸ்தோஷ்யாமி ஸதா த்விஜ || மஹா 3-217-22

ஓ! அந்தணரே (கௌசிகரே), இந்த எளது தந்தையும் தாயுமே எனக்குத் தலைமையான தெய்வங்கள். நான் அவர்களுக்கு மலர்களும், கனிகளும், ரத்தினங்களும் காணிக்கையாகக் கொடுத்து அவர்களை எப்போதும் திருப்தி செய்ய முயல்கிறேன்.

स्वयं च स्नापयाम्येतौ तथा पादौ प्रधावये।

आहारं च प्रयच्छामि स्वयंच द्विजसतम ॥

மாதாபித்ருசரணகமலேப்யோ நம: || மஹா 3-217-25 னாநதேயீயம் திஷேதயாமி |

ஓ! நல்ல அந்தணரே, அவர்கள் குளிப்பதற்கும், கால் கழுவுவதற்கும், உணவு உண்பதற்கும், நான் எளது கைகளால் அவர்களுக்கு உதவுகிறேன்.

னாநதேயீய அநுஞ்ஞம் அஷமநீயம்  
தாமபூஸம் ஸமர்ப்பயாமி!

कर्पूरीराजनम् கர்பூரீராஜநம்

पित्रोश्च पूजनं कृत्वा प्रक्रान्तिं च करोति यः।

तस्य वै पृथिवीजन्यफलं भवति निश्चितम् ॥

பித்ரோ ச பூஜநம் க்ருத்வா ப்ரக்ராந்திம் ச கரோதி ய: |

தஸ்ய வை ப்ருதிவீஜந்யபலம் பவதி நி சிதம் ||

எவன் தாய்தந்தையரை பூஜித்துவிட்டு அவர்களை வலம்வருகிறானோ, அவனுக்கு இந்த பூமி முழுவதையும் வலம்வந்த பலன் நிச்சயமாக கிடைக்கிறது.

तीर्थ स्नान तपो होम जपादि यस्य दर्शनम् ।

महागुरोश्च गुरवे तस्मै पित्रे नमो नमः ॥

தீர்த்தஸ்நாநதபோஹோமஜபாதி யஸ்ய தர் நம் |

மஹாகுரோ ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: ||

தீர்த்தஸ்நாநம், தபஸ், ஹோமம், ஜபம் முதலியன செய்வதின் பலன்கள் எல்லாம் எவரைக் கண்டாலே கிடைக்குமோ, மஹாகுருவைவிட மேலான அந்த குருவாகிய தந்தைக்கு நமஸ்காரம்.

மாதாபித்ருசரணகமலேப்யோ நம: || கர்பூரீ ரீராஜநம் ஸநீதர்ஷயாமி |

स्तोत्रम् ஸ்தோத்ரம்

அஷமநீயம் ஸமர்ப்பயாமி |

प्रीतिमात्रं पितुः पुत्रः सर्व पुत्रस्य वै पिता।

शरीरादीनि देयानि पिता त्वेकः प्रयच्छति॥

ப்ரீதிமாத்ரம் பிது: புத்ர: ஸர்வம் புத்ரஸ்ய வை பிதா |

ரீராதிநி தேயாநி பிதா த்வேக: ப்ரயச்சதி || மஹா 12-272-18

சீயாஸ்து

மாநாபித்ருஷ்யாம் அபூஷா திஷதஸ்யாம் தோடுஷஜாம் (   
 ஸமர்ப்பயாமி அஷமநீயதாஸ்யாம் திஷதஸ்யாம் |

தந்தைக்கு மகன் மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாவான். எனினும் மகனுக்கோ அத்தந்தையே அனைத்துமாவார். மகன் கொண்ட உடலையும், வேறு அனைத்தையும் கொடுத்தவர் தந்தையே ஆவார்.

तस्मात्पितुर्वचः कार्यं न विचार्य कदाचन।

पातकान्यपि पूयन्ते पितुःशासनकारिणः॥

தஸ்மாத்த்பிதுர்வச:கார்யம் ந விசார்யம் கதாசந |

பாதகாந்யபி பூயந்தே பிது: ஸநகாரிண: || மஹா 12-272-19

எனவே, ஒருபோதும் சிறு கேள்வியேனும் கேட்காமல் அவரது கட்டளைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். தன் தந்தைக்குக் கீழ்ப்படிபவனின் பாவங்கள் (அத்தகைய கீழ்ப்படிதலால்) கழுவப்படுகின்றன.

पिता धर्मः पिता स्वर्गः पिता हि परमं तपः।

पितरि प्रीतिमापन्ने सर्वाः प्रीयन्ति देवता॥

பிதா தர்ம:பிதா ஸ்வர்க:பிதா ஹி பரமம் தப: |

பிதரி ப்ரீதிமாபந்நே ஸர்வா: ப்ரீயந்தி தேவதா: || மஹா 12-272-21

தந்தையே அறமாவார். தந்தையே சொர்க்கமாவார். தந்தையே உயர்ந்த தவமுமாவார். தந்தை நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் நிறைவடைவார்கள்.

आशिषस्ता भजन्त्यनं पुरुषं प्राह यत्पिता।

निष्कृतिः सर्वपापानां पिता यच्चाभिनन्दति॥

ஆ ஸ்ஷஸ்தா பஜந்த்யேநம் புருஷம் ப்ராஹ யத்தபிதா |

நிஷ்க்ருதி:ஸர்வபாபாநாம் பிதா யச்சாபிநந்ததி || மஹா 12-272-22

தந்தையால் சொல்லப்படும் எந்த வார்த்தைகளும், மகனுக்கு ஆசிகளாகவே அமையும். தந்தை மகிழ்ந்து சொல்லும் வார்த்தைகள் அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவிவிடும்.

मुच्यते बन्धनात्पुरुषं फलं वृक्षान्प्रमुच्यते।

क्लिश्यन्नपि सुतस्नेहैः पिता पुत्रं न मुञ्चति॥

முச்சயந்தே பந்தநாத்த்புருஷம் பலம் வ்ருஷாந்ப்ரமுச்சயதே |

க்லிஷ்யந்நபி ஸுதஸ்நேஹை: பிதா புத்ரம் ந முஞ்சதி || மஹா 12-272-23

தண்டியல் இருந்து மலர் விழுவது காணப்படுகிறது. மரத்தில் இருந்து கனி விழுவதும் காணப்படுகிறது. ஆனால் எத்துயரிலிருந்தாலும் ஒரு தந்தை பெற்றபாசத்தால் தம் மகளை ஒருபோதும் கைவிட மாட்டார்.

यो ह्ययं मयि संघातो मर्त्यत्वे पाञ्चभौतिकः।

अस्य मे जननी हेतुः पावकस्य यथाऽरणिः॥

யோ ஹ்யயம் மயி ஸங்காதோ மர்த்யத்வே பாஞ்சபௌதிக: |



सेतुस्नानशतैर्यज्यु तत्पत्नं मातृवन्तने ॥

புரதஸுபிணவுட்டகேந கா யாத்ராயமுதேந ச |

ஸேதுஸநநந தைர்யசச தத்பலம் மாத்ருவந்ததே ||

நாற்றுக்கணக்கான முறை ஸேதுஸநநநம் செய்வதாழும்,பத்தாயிரமுறை கா யாத்திரை செய்வதாழும்,ஆறுமுறை பூமியை வலம்வருவதாழும் எந்த பலன்கள் உண்டோ,அவை ஒருமுறை தாயை வணங்குவதால் ஏற்படும்.

यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।

तानि सर्वाणि नश्यन्तु प्रदक्षिणपदे पदे ॥

யாநி காநி ச பாபாநி ஜந்மானந்தர க்ருகாநி ச |

தாநி ஸர்வாணி ந யந்து ப்ரதஸுபிண பதே பதே ||

நான் இந்த பிறவியிலும் முந்தைய பிறவிகளிலும் செய்த குற்றங்கள் அதனால் விளைந்த பாபங்கள்,துன்பங்கள் யாவும் என்னுடைய ஒவ்வொரு ப்ரதஸுபிணத்தாழும் ந த்துப்போகட்டும்.

नमस्कारः நமஸ்காரம்

ஈஸ்வராய - ப்ரஹ்மோவாச

ॐ नमः पित्रे जन्मदात्रे सर्वदेवमयाय च ।

सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने ॥

ஓம் நம : பித்ரே ஜந்மதாத்ரே ஸர்வதேவமயாய ச |

ஸுகதாய ப்ரஸந்நாய ஸுப்ரீதாய மஹாத்மதே ||

அனைத்து தெய்வங்களின் வடிவமானவருக்கு, ப்ரஸந்நராயும்,ப்ரீதியுடையவராகவும், ஸுகத்தைத்தருபவரும் மஹாத்மாவுமாகிய,எனக்கு ஜந்மத்தைத் தந்த தந்தைக்கு நமஸ்காரம்.

नमः सदा s s शु तोषाय शिव रूपाय ते नमः ।

सदा s पराध क्षमिणे सुखाय सुखदाय च ॥

நம: ஸதா:சு தோஷாய வ்ரூபாயதே நம: |

ஸதா அபராதஸுபிணே ஸுகாய ஸுகதாய ச ||

எப்பொழுதும் எளிதில் திருப்தியடைபவருக்கு, சுவ்ரூபமுடையவருக்கு,எப்பொழுதும் குற்றங்களைப் பொறுத்துக்கொள்பவராகவும்,ஸுகமாகவும், ஸுகத்தைத் தருபவராகவும் இருப்பவருக்கு நமஸ்காரம்.

दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः ।

संभावनीयं धर्मार्थं तस्मै पित्रे नमो नमः ॥

துர்லபம் மாநுஷமிதம் யேந லப்தம் மயா வபு: |

ஸம்பாவநீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம: ||

எவரால் வழங்கப்பட்டு அரிதான இந்த மனித சீரம் தர்மத்தின்பொருட்டு என்னால் அடையப்பட்டதோ, அந்த பிதாவுக்கு எனது நமஸ்காரம்.

मातापितृचरणकमलेभ्यो नमः। मातापितृसुखकामलेष्वेव नमः॥

ப்ரதக்ஷிணநமஸ்காராத் ஸமர்ப்யாமி ||

आशीर्वादः சுவாதம் - தாய் தந்தையர் சொல்லவேண்டியது

उत्तिष्ठोत्तिष्ठ धर्मज्ञ धर्मस्त्वामभिरक्षतु।

प्रीतौ स्वस्तव शौचेन दीर्घमायुरवाप्नुहि।

गतिमिष्टां तपो ज्ञानं मेघां च परमां गतः॥

உத்திஷ்டோத்திஷ்ட தர்மஜ்ஞ தர்மஸ்த்வாமபிரக்ஷது |

ப்ரீதௌ ஸ்வஸ்தவ சௌசேந தீர்கமாயுரவாப்நுஹி ||

கதிமிஷ்டாம் தபோ ஜ்ஞாநம் மேதாம் ச பரமாம் கத: || ஸ்லோ 3-217-9

ஒ! பக்திமானே எழு. நீதி (தர்மம்) உள்னைக் காக்கட்டும்; உனது பக்திக்கான நாங்கள் உன்னிடம் மிகவும் திருப்தியாக இருக்கிறோம்; நீண்ட வாழ்நாள், ஞானம், உயர்ந்த புத்தி, உனது விருப்பங்கள் நிறைவேற்றம் ஆகியவை உனக்கு அருள்பட்டும்.

सत्युत्रेण त्वया पुत्र नित्यं काले सुपूजितौ।

सुखमेव वसावोऽत्र देवलोकगताविव' || ஸ்லோ 3-217-10

ஸத்யுத்ரேண த்வயா புத்ர நித்யம் காலே ஸுபூஜிதௌ |

ஸுகமேவ வஸாவோ த்ர தேவலோககதாமிவ ||

நீ கடமைபுணர்ச்சி கொண்ட நல்ல மகன். நாங்கள் நியாயமாகவும், தொடர்ச்சியாகவும் உன்னால் பார்த்துக் (கவனித்துக்) கொள்ளப்படுகிறோம்.

न तेऽन्यद्दैवतं किञ्चिद्दैवतेष्वपि वर्तते।

प्रयतसत्वादद्विजातीनांदमेनासि समन्वितः ॥

ந தே ந்யத்தைவதம் கிஞ்சித்தைவதேஷ்வபி வர்ததே |

ப்ரயதஸத்வாதத்விஜாதீநாம் தமேநாஸி ஸமந்வித: || ஸ்லோ 3-217-11

தேவர்களில் கூட உனக்கு (எங்களைத் தவிர) வேறு ஒரு தேவன் தேவையில்லை. தொடர்ந்து உள்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தணர்களின் சுயக்கட்டுப்பாட்டை அடைந்திருக்கிறாய்.

पितुः पितामहा ये च तयैव प्रपितामहाः।

प्रीतास्ते सततं पुत्र दमेनावां च पूजया ॥

பிது: பிதாமஹா யே ச ததைவ ப்ரபிதாமஹா: |

ப்ரீதாஸ்தே ஸததம் புத்ர தமேநாவாம் ச பூஜயா || ஸ்லோ 3-217-12

எங்களிடம் நீ கொண்டிருக்கும் பக்தியையும், கயக்கட்டுப்பாட்டையும், அறங்களையும் கண்டு உளது முப்பாட்டன்களும், மூதாதையர்களும் தொடர்ந்து உன்னிடம் திருப்தியாகவே இருக்கின்றனர்.

मनसा कर्मणा वाचा शुश्रूषा नैव हीयते।

न चान्या हि तथा बुद्धिर्हस्यते सांप्रतं तव ॥ 3-217-13

மனஸா கர்மணா வாசா சூஷா நைவ ஹீயதே |

ந சாந்யா ஹி ததா புத்திர்த்ருஷ்யதே ஸாம்ப்ரதம் தவ ||

எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், எங்களைக் கவனிப்பதில் நீ எப்போதும் தடுமாறியதில்லை. உளது மனதில் (எங்களை எப்படித் திருப்தி செய்வது என்பதைத் தவிர) இப்போது வேறு எண்ணமே இல்லை என்று தெரிகிறது.

जामदग्न्येन रामेण यथा वृद्धौ सुपूजितौ।

तथा त्वया कृतंसर्वतद्विशिष्टं च पुत्रक ॥ 3-217-14

ஜாமதக்ந்யேந ராமேண யதா வ்ருத்தௌ ஸுபூஜிதௌ |

ததா த்வயா க்ருதம் ஸர்வம் தத்வி ஷ்டம் ச புத்ரக ||

ஜமதக்னியின் மகன் ராமன் (பரசுராமன்) தனது வயது முதிர்ந்த பெற்றோரைச் சேவித்தது போலவும் அதற்கு மேலும், ஓ! மகனே, நீ எங்களைச் சேவிக்கிறாய்.

समर्पणम् ஸமர்ப்பணம்

येन प्रीणाति पितरं तेन प्रीतः प्रजापतिः ।

प्रीणाति मातरं येन पृथिवी तेन पूजिता।

யேந ப்ரீணாதி பிதரம் தேந ப்ரீத:ப்ரஜாபதி: |

ப்ரீணாதி மாதரம் யேந ப்ருதிவீ தேந பூஜிதா ||

எவனால் தந்தை திருப்தியடைகிறானோ அவனால் ப்ரஜாபதி திருப்தியடைகிறார். எவனால் தாய் திருப்தியடைகிறானோ அவனால் பூமித்தாய் பூஜிக்கப்பட்டவளாகிறார்.

जानुनी च करौ यस्य पित्रोः प्रणमतः शिरः।

निपतन्ति पृथिव्यां च सोऽक्षयं लभते दिवम्॥

ஜானுநீ ச கரௌ யஸ்ய பித்ரோ:ப்ரணமத: ர: |

நிபதந்தி ப்ருதிவ்யாம் ச ஸோக்ஷயம் லபதே திவம் ||

தாய்தந்தையரை வணங்குவதால் எவருடைய கரங்களும், முழங்கால்களும், தலையும் பூமியில் விழுகின்றனவோ, அவள் அழிவற்ற ஸ்வர்கத்தை அடைகிறாள்.

ஓம்  
ஸ்ரீகுருப்யோ நம:

## மாதா பிதா பாத பூஜை உறுதிமொழி

- மாதா பிதா குரு தெய்வம்
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- நான் என் பெற்றோர் சொல் கேட்டு நடப்பேன்.
- நான் என் பெற்றோருடன் ஒரு பொழுதும் சண்டையிட மாட்டேன்.
- நான் என் பெற்றோருடன் ஒரு பொழுதும் சண்டையிட மாட்டேன்.   
நான் என் பெற்றோருடன் ஒரு பொழுதும் சண்டையிட மாட்டேன்.
- என்னை என் பெற்றோர்கள் இப்பொழுது எப்படி அன்புடன் கவனித்துக் கொள்கிறார்களோ அதே போல முதுமையில் நான் அவர்களைக் கவனித்துக்கொள்வேன். ஒருபொழுதும் அவர்களைக் கைவிடமாட்டேன்.
- என் பெற்றோருக்கும் குருவிற்கும் பெருமை சேர்க்கும்விதமாக நான் எப்பொழுதும் நடந்துகொள்வேன்.
- பெற்றோர் இல்லாத அநாதைக் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
- குழந்தைகள் இல்லாத முதியவர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
- என் தாயையும் தந்தையையும் தாய்நாட்டையும் தாய்மொழியையும் கடவுளுக்குச் சமமாகக் கருதுவேன்.
- ஓம் மாத்ரு தேவோ பவ...
- ஓம் மாதா பித்ருப்யாம் நமோ நம:
- ஓம் ஸத்குருப்யோ நம:
- ஓம் ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: